

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரில் சுற்றுச்சூழல் ரீதியான மாற்றம் உண்டாக்குபவர்கள்  
அனைவரையும் அழைக்கிறோம்!**

**சமுதாய சக்தி உருமாற்றத்திற்கான மையத்தில் ஒரு மன்ற உறுப்பினராக  
சேருங்கள்; க்ரோ கிரீன் விருதுகளுக்காக ஒரு தனிநபர் அல்லது வணிகத்தை  
நியமனம் கூறுங்கள்**

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 2, 2022) –தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவன அமைப்புக்களுக்காக இரண்டு புதிய வாய்ப்புக்களை ப்ராம்ப்ட்டன் நகரம் தன் வசம் வைத்திருக்கிறது.

**சமுதாய சக்தி உருமாற்றத்திற்கான மையம் (CCET)**

புதிய CCET பட்ஜெட்டுக்காக \$300,000 தொகையில் சுற்றுச்சூழல் மாஸ்டர் பிளான் மூலதன பட்ஜெட்டில் இருக்கும் மூலதன நிதிகளை மறு ஒதுக்கீடு செய்வது உட்பட, CCET ஆலோசனை பணிப்படையின் பரிந்துரைகளை ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த நிதியானது CCET ஐ நிறுவுவதற்கும், அதன் முதலாவது ஆண்டுக்கான இயக்க செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், நகரத்தை மாற்றியமைக்கும் காலநிலை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உதவும். முழு அறிக்கையையும் படிக்க வருகை தரவும்: [www.brampton.ca/CCET](http://www.brampton.ca/CCET).

ஒப்புதல் வழங்கப்பட்ட நிதியுதவியைக் கொண்டு, இலாப நோக்கற்ற ஒரு நிறுவனமாக CCET ஐ முறையாக நிறுவுவதில் உதவுவதற்காக, இடைமட்டக் குழுவில் (Transitional Board) தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமுள்ள நபர்களை CCET தேடுகிறது.

திறன்களின் அடிப்படையிலான இந்த நிர்வாகக் குழுவானது தன்னார்வ அடிப்படையில் ஒன்பது உறுப்பினர்களையும், ஐந்து நகர ஊழியர்களையும் கொண்டிருக்கும். CCET இன் அன்றாட மேலாண்மை மற்றும் செயல்பாடுகளுக்கு தன்னார்வ குழு பொறுப்பாக இருக்கும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 25, 2022 ஆகும். முழுவிபரங்களைக் காண்பதற்கும் மன்ற உறுப்பினருக்கான விண்ணப்பம் பெறவும் வருகை தாருங்கள்: [www.brampton.ca/CCET](http://www.brampton.ca/CCET).

**க்ரோ க்ரீன் (Grow Green) விருதுகள் Awards**

ப்ராம்பட்டன் நகரின் புதிய க்ரோ க்ரீன் விருதுகளுக்காக தனி நபர், வணிகம், நிறுவன அமைப்பு அல்லது கல்வி நிறுவனத்திற்கு நியமனம் கூறுங்கள்! சுற்றுச்சூழலை தங்கள் குறிக்கோளாக முன்னெடுத்தவர்களும் ஆரோக்கியமான, நிலைத்துநிற்கவல்ல, மற்றும் தழைந்து கொடுக்கவல்ல ப்ராம்பட்டன் நகரை உருவாக்குவதற்காக, இயற்கையானதும் கட்டுமானம் செய்த சுற்றுச்சூழலையும் பேணிக்காத்தல், மேம்படுத்தல் மற்றும் சமநிலைப்படுத்தல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தவர்களும் ப்ராம்பட்டனில் இருக்கின்றவர்களான இந்த தனித்தோங்கி நிற்கும் தனி நபர்கள், வணிகர்கள் மற்றும் நிறுவன அமைப்புக்களை இந்த விருதுகள் அங்கீகாரம் செய்கிறது.

விருதின் நான்கு வகைப்பாடுகளில் அடங்குவன:

- **காலநிலை மாற்ற விருது** –காலநிலை மாற்ற வேகத்தைக் குறைத்தல் மற்றும்/அல்லது காலநிலை மாற்றத்திற்கேற்ப தழுவுதல் பற்றிய விழிப்புணர்வு/அறிவு மற்றும் அதற்கான செயலை மேம்படுத்துவதில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தனிநபர் மற்றும் வணிகம்/நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
- **முன்னெடுத்துச் செல்லும் தன்மைக்கான விருது** – மரங்கள், இயற்கை பாரம்பரிய கட்டமைப்பு, நீர்ஆகியவற்றைப் பேணிக்காத்தல், மற்றும்/அல்லது கழிவுகளைக் குறைத்தல் ஆகியவை தொடர்பான சுற்றுச்சூழலை நிலைத்து நிற்கவைக்கும் தன்மைக்கான முயற்சிகளில், முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தனிநபர் மற்றும் வணிகம்/நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
- **சுற்றுச்சூழலுக்கான இளைஞர் விருது** –சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும்/அல்லது ப்ராம்பட்டனில் நிலைத்து நிற்கவைக்கும் தன்மைக்கான முன்னேற்றத்தில் தனித்துவமான சாதனைகளை வெளிப்படுத்திய இளம்நபர் ஒருவர் அல்லது இளைஞர் குழுவிற்கு வழங்கப்படுகிறது.
- **சுற்றுச்சூழல் வம்சாவளி விருது** – ஆரோக்கியமான, நெகிழ்தன்மை கொண்ட மற்றும் நிலைத்து நிற்கவல்ல நகரத்தை உருவாக்க நமது இயற்கையான மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல்களைப் பேணிக்காத்தல், மேம்படுத்துதல் மற்றும் சமநிலைப்படுத்துதல் க்ரோ க்ரீன் எனும் தொலைநோக்குப்பார்வையை மேம்படுத்த, தனித்துவமான சேவை மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புகளை வழங்கிய ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது.

நியமனம் கூறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28, 2022 ஆகும். வஸந்த காலத்தில் பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நேரடியாகவோ, அல்லது மெய்நிகர் முறையிலோ இந்த விருதுகளுக்கான விழா நடத்தப்படும். விருதுகள் பற்றிய மேலும் விபரங்களுக்கும் நியமனம் கூறும் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கும், [இங்கு க்ளிக் செய்யவும்](#).

**அறிஞர் கூற்றுக்கள்**

“ப்ராம்பட்டன் ஒரு பசுமை நகரம், மற்றும் நிலைத்து நிற்கும் தன்மையில் முன்னணியாளர்; இதற்காக நமது சமூகத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆதரவாளர்களுக்கு நன்றி. ப்ராம்பட்டன் நகரில் நிலைத்து நிற்கும் தன்மைக்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக, அங்கீகாரம் பெறத் தகுதியான ஒருவரை நீங்கள் அறிவீர்களேயானால், அவர்களின் பெயரை க்ரோ கிரீன் விருதுகளுக்குப் பரிந்துரைக்கவும். நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற முறையில் உங்களுக்கு அனுபவம் இருந்தால், CCET இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக விண்ணப்பியுங்கள்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“க்ரோ கிரீன் விருதுகளுக்கான பரிந்துரைகள், மற்றும் CCET இயக்குநர்கள் குழுவிற்கான விண்ணப்பங்களின் உயர்தன்மையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2050 ஆம் ஆண்டுக்குள் ப்ராம்பட்டனில் உருவாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வை 80 விழுக்காடு குறைப்பதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் நகரத்தின் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்காக, ப்ராம்பட்டன் நகர சபை அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. எங்களுடன் இணையுங்கள், போதும்! இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுவீர்கள்!”

- பால் விசெண்ட், தலைவர், பொதுப்பணிகள் மற்றும் பொறியியல் துறை, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்பட்டன் நகரம்

“CEERP மற்றும் கவுன்சில் கால முன்னுரிமைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பசுமையான நகரத்திற்கான எங்கள் பணிக்கு க்ரோ கிரீன் விருதுகள் மற்றும் CCET இயக்குநர்கள் மன்றம் ஆகியவை, ஆதரவு தருகின்றன. இந்த வாய்ப்புகள் மூலம் உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கான ப்ராம்பட்டனின் பங்களிப்பைக் குறைக்க உதவுவதற்கு அனைத்து காலநிலை மாற்ற தலைவர்களையும் நாங்கள் அழைக்கிறோம் மற்றும் மற்றவர்களையும் அவ்வாறு செய்ய உத்வேகம் கொடுக்கிறோம்.”

- டக் வில்லான்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6; உறுப்பினர், சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு; உறுப்பினர், CEERP சமுதாயப் பணிப்படை, ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகரம் நமது காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை நிறைவேற்றுவதற்கும், நமது சமூகத்தில் நிலைத்து நிற்கும் தன்மையை மேம்படுத்துவதற்கும் நமது சுற்றுச்சூழல் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் முயற்சிப்பவர்களை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. Brampton.ca யில் மேலும் அறியவும் மற்றும் க்ரோ கிரீன் விருதுகளுக்கு யாரையாவது பரிந்துரைக்கவும் அல்லது CCET இயக்குநர்கள் குழுவில் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

ப்ராம்பட்டன் நகர பல கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)